



We Shine Academy™

guiding you to get through


நடப்பு நிகழ்வுகள் (CURRENT AFFAIRS)

ஆகஸ்ட் - 2019

We Are Here..!! To Guide You..!!



Val Shakti Abhiyan
Working on War Footing to Save Water



We Shine Study Circle

TNPSC

நடப்பு நிகழ்வுகள்

(CURRENT AFFAIRS)

ஆகஸ்ட் - 25.08.2019



We Shine Academy™
guiding you to get through

Main Office @

Weshine Study Circle

Chromepet, Chennai

Phone: 8939144344, 8939244344

Branch Office @

Weshine Study Circle

Plot No: 47/60, "AK" Block,
7th Main Road, Anna Nagar
Chennai, Tamil Nadu – 600 040.

3rd Floor, West Wing, GokulArcarde,
No.2, Sardar Patel Road, Adyar
Chennai, Tamil Nadu– 600020.

<https://weshineacademy.com>

The Best Coaching Institute For TNPSC, Bank, SSC, Police Exam, TET Exam, Railways Exams

☎ 8939 144 344

2

🌐 www.weshineacademy.com

பொருளடக்கம்

- 👍 தமிழக நிகழ்வுகள்
- 👍 இந்திய நிகழ்வுகள்
- 👍 சர்வதேச நிகழ்வுகள்
- 👍 விளையாட்டு செய்திகள்



The Best Coaching Institute For TNPSC, Bank, SSC, Police Exam, TET Exam, Railways Exams

☎ 8939 144 344

3

🌐 www.weshineacademy.com

தமிழக நிகழ்வுகள்

- சென்னை எழும்பூர் ரயில்நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 - சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருதுகிடைத்துள்ளது

இந்திய நிகழ்வுகள்

- பக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற முறையில் அதனை தனது அதிர்ஷ்டமாக கருதுவதாக அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 - பக்ரைன் இளவரசர் கலீபாபின் சல்மான் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
 - இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்
- விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் "ககன்யான்" திட்டத்துக்காக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய விண்வெளிவீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 - ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் இந்திய விண்வெளி மருத்துவக் குழுவுக்கான பயிற்சியை பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "சிஎன்இஎஸ்" வழங்கவுள்ளது

- புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறியும் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

- டாக்டர் ஜெயந்த் கந்தாரே தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு இது பற்றி ஆய்வு செய்து, Once Discover என்ற பெயரில் தொழில் நுட்பம் கண்டறிந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

- வடகொரியா சூப்பர் லார்ஜ் ராக்கெட் என்ற நவீனரக ஏவுகணையை நேற்று சோதனை செய்துள்ளது.

- வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. அதிகசக்தி கொண்ட ராக்கெட்டுகளை வடகொரியா பரிசோதிக்க தொடங்கி இருக்கிறது.

- உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையை ரஷ்யா நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது. அகாடெமிக் லோமோனோசோவ் என்ற பெயரிலான மிகப்பெரிய கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

- இது குறித்து ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி அமைப்பான ரோசடோம் வட்டாரங்கள் கூறும்போது, “இந்த அணுஉலையானது, மரபுவழி அணுஉலைக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது

விளையாட்டு நிகழ்வுகள்

- உலகச் சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் போட்டி பேசில் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாய்பிரனீத் மற்றும் ஜப்பான்வீரர் கென்டோமொமோடா உடன் மோதினார்.
 - **36 வருடங்கள் கழித்து அரையிறுதிக்கு தகுதிபெற்று வெண்கலபதக்கம் பெற்றுள்ளார்**


We Shine Academy™

The Best Coaching Institute For TNPSC, Bank, SSC, Police Exam, TET Exam, Railways Exams

📞 8939 144 344

6

🌐 www.weshineacademy.com